


Written by
Monday, 25 August 2008 09:40 -



0000 0000 0000 0000 , 00.00.0000000000 00000000 0000000000 00.00. **1919** 0000 **11** - 0000 ,
00.0.0000000 0000000 00000000 000000. 00.00. **1984** 0000 , 0000000 000000000000
0000000000000000 0000000000000 0000 00000 000 0000000000000000 0000000000000000
0000000000000000 .

தோழர்கள்
என! நீங்கள் முன்மொழிந்த திட்டத்தின்படி இன்றைய உரகைக் குரிய பொருள் அரசு
என்பதாகும். இப்பொருள் பற்றி ஏற்கனவே உங்களதுக்கு எந்த அளவு திரிந்துள்ளது.
என்பதை நான் அறியவேன். நான் நினபைப்பது சரியானால் உங்களது வகுப்புகள்
இப்பொழுதுதான் தொடங்குகின்றன. இப்பொருளை முறையாக நீங்கள் அணுக
தொடங்குவது இதுவே முதல் தடவையாகும். அப்படியானால் கடினமான இப்பொருள்
பற்றிய முதல் பச்சையில், எனது உரையில் பலருக்குப் போதிய அளவு
தெளிவாகவும், புரியக் கூடிய விதத்தில் கருத்துக்களை விளக்குவதில் நான் வறெற்றி
பற்றாமல் போகலாம். அப்படி நேர்ந்து விடுமாயின், அது பற்றிக் கலக்கமுற வேண்டாம்
என்றும் உங்களபைக் கட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில், அரசு என்பது பற்றிய பிரச்சினை மிக மிகச் சிக்கலும் கடினமுள்ள ஒன்று;
முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் தத்துவஞானிகளால் ஒருவளே மற்ற எந்தப்
பிரச்சினையையும் விட மிகுதியாகக் கழப்பி விடப்பட்ட ஒன்றாகும். ஆகவே
இப்பொருளை, ஒரு சூறுக் கமான பச்சையில், ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து
கொள்ளுவது சாத்தியம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கக் கூடாது. இப்பொருளை
பற்றிய முதல் பச்சைக்குப் பின், விளங்கிக் கொள்ளாத, அல்லது உங்களது
தெளிவில்லாத இடங்களை நிங்கள் குறித்து வதைத்து, இரண்டாவது, மின்னாவது, மற்றும்
நான்காவது முறையும் அவற்றை அணுக வேண்டாம். அவ்வகையில், நீங்கள்
விளங்கிக் கொள்ளாதவற்றைப் படிப்பது மல்லமும், தனிப்பட்ட விரிவுரைகள்,
உரையாடல்கள் ஆகியவற்றினாலும், மலேமும் நிறைவு செய்து விளக்கம் பெறலாம்.
மீண்டும் ஒருமுறை நாம் கடின உரையாட முடியுமென்று நம்புகிறேன். விரிவுரைகள்,
உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்க்சும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான
நூல்களிலும் சிலவற்றையேனும் படிப்பதில் நீங்கள் சிறிது நேரம் ஈடுபடுவீர்கள்
என்றும் நம்புகிறேன்.

சோவியத் கட்சிப் பள்ளிக்கூட மாணவர்களுக்குக் கான நூல்நிலையைத்தில் உள்ள நூல்

Written by
Monday, 25 August 2008 09:40 -

பட்டியலிலும், உதவிப் புத்தகங்களிலும் மிகமிக முக்கியமான இந்நூல்களாகக் காணக்கூடும் என்பதில் ஐயமில்லை. இந்நூல்களினுடைய வாசகத்தின் சிக்கல்காரணமாக, உங்களில் சிலருக்கு முதலில் திகில் உண்டாகலாம். இரூந்தாலும், இதனால் நீங்கள் ஏதும் கலக்கமடையக்கூடாது என்று மறுபடியும் கூறுகிறேன். முதல் முறை படிக்கும் பொழுது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் பொழுது அல்லது பின்னர் அந்தப் பிரச்சினையைச் சற்று வறோட்ட ஒரு கோணத்திலிருந்து அணுகும் பொழுது தெளிவாகி விடும். ஏனென்றால், இந்தப் பிரச்சினை மிகச் சிக்கலானது.

அதோடு, முதலாளித்துவ அறிஞர்களும், எழுத்தாளர்களும் இதனை மிகவும் கழப்பியும் விட்டிருக்கிறார்கள் என்பதைத் திரும்பவும் சொல்கிறேன். ஆகவே இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, அதில் சொந்த முயற்சியால் தரேச்சி பற்றி விரும்பும் யாரும் இதனைப் பல முறையில் முனைந்து பயில வேண்டும். அதனைத் தெளிவாகவும், திண்ணமாகவும் புரிந்து கொள்ளுவதற்குப் பல வறோடு கோணங்களிலிருந்தும் இப்பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கே மீண்டும் திரும்புவது என்பது மிகவும் எளிது. ஏனெனில், அரசியல் முழுவதற்குமே இது அவ்வளவு மலாதாரமான, அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். மலேயம், தற்காலம் போல அதனைப் பாயல் வீசும் புரட்சிகரக் காலங்களில் மட்டும் அல்லாமல், மிகமிக அமைதியான காலங்களில் கூட, ஓவ்வொரு நாளும் எந்தச் செய் தித்தாளிலும் ஏதேனும் ஒரு பொருளாதர அல்லது அரசியல் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட இந்நூல் பிரச்சினை உங்களை எதிர்ப்போக்குக்கும்.

அரசு என்பது என்ன? அதன் தன்மையாது? அதன் பொருள் என்ன? நமது கட்சி, முதலாளித்துவத்தைத் தடுக்கி எறியப் போராடும் கட்சி, அதாவது கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு விசயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? இக்களே விகளுக்கு ஏதேனும் பொருத்தொடர்பில் ஓவ்வொரு நாளும் நீங்கள் திரும்ப நேரம். மலேயம், வெவ்வறோடு நிலைமைகளில், மிகமிக அற்பமான பிரச்சினைகளையொட்டி, மிகவும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிரிகளோடு நடத்தும் உரையாடல்களிலும், விவாதங்களிலும் இந்நூல் பிரச்சினை உங்கள் எதிர்ப்பிற்கு காண்பீர்கள்.

ஆதலால், உங்கள் படிப்பின் பயனாய், அரசு என்பது பற்றி நீங்கள் சிவிமபிக்கும் உரையாடல்கள். விரிவுரைகள் ஆகியவற்றின் பயனாய், நீங்கள் இந்நூல் பிரச்சினையைப் பிறர்துணையின்றியே அணுகும் ஆற்றலைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இப்பிரச்சினையைப் பிறர்துணையின்றி ஆராயும் வழியை நீங்கள் கற்றால்தான், உங்கள் கொள்கைத் துணிபுகளில் போதிய அளவு உறுதி கொண்டவர்களாக உங்களை நீங்கள் கருத முடியும். யாரையும் எதிர்த்து எந்த நேரத்திலும் அவற்றைப் போதிய வறெறியுடன் பாதுகாத்து நிற்க முடியும்.

00000000000000 00000000000000 0000000000 , 000 0000 0000000000000000 000000 000000000. 0000 000000 0000? 000 0000000 0000000000? 000000000000000000 0000 00000000000000 00000000 0000000000 0000000000 00000000 00000000000000 000000, 000000 00000000 00000 00000000 000000000000 0000 0000? 00000 0000000000 000000.

http://puthagapiriyam.blogspot.com/2007/04/blog-post_10.html